


8. “ சில பணிசெயல் முறைமைகளுக்கே வட்டுத் துண்டாக்கல் தேவைப்படுகிறது ஏனையவற்றிற்கு தேவைப்படுவதில்லை”இக் கூற்றிற்கு நீங்கள் உடன் படுதிநீர்களா? உங்களது விடைக்கான காரணத்தைத் தருக.
9. செல்முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஒன்றினால் உருவாக்கப்பட்ட ஆவணமொன்றில் நிகண்டு (theasures) பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் அதனைப்பயன்படுத்தும் படிமுறையைக் குறிப்பிடுக
10. மாணவர்களின் புள்ளிப்பகுப்பாய்வை மேற்கொள்ளப்பயன்படுத்தப்பட்ட விரிதாளின் ஒரு பகுதி கீழே காட்டப்பட்டுள்ளது (சூத்திரமொன்றைப்பயன்படுத்தி ஒரு மாணவனின் சராசரி புள்ளியைப் பெற்று அதனை ஏனைய கலங்களுக்கும் பிரதி செய்யப்படுகிறது) சராஜின் சராசரிபுள்ளியைக் காண்பதற்கான சூத்திரத்தை சார்பினைப்பயன்படுத்தி எழுதுக.

	A	B	C	D	E	F
1	பெயர்					
2		கணிதம்	விஞ்ஞா.	ICT	சராசரி புள்ளி	
3	நெனவதி	89	78	56	74.33	
4	இன்திராஜ்	85	88	61	78.00	
5	இய்சால்	ABSENT	ABSENT	95	31.67	
6	சுராஜ்	45	56	ABSENT	33.67	
7						

2. பச்சை வீட்டு தன்னியக்க நீர் வழங்கல் முறைமை ஒன்றின் வரிப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது இது பற்றிய கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக
- A மற்றும் B என்பன முறையே ஈரலிப்பு உணர்வி, வெப்ப உணர்வி ஆவதுடன் C யானது கைமுறை ஆளியாகும். தர்க்கச்சுற்றிற்கு A,B மற்றும் C ஆகிய சமிகளுகளால் பெறப்படும் உள்ளீடுகளுக்கமைய பச்சை வீட்டிற்கு நீரை வழங்குவதற்காக சமிகளுயை நீர் வழங்கல் முறைமைக்கு வழங்கும் வெளியீட்டு சமிக்ளை 1 எனின் நீர் வழங்கல் திறக்கப்படுவதுடன் அச்சமிக்ளை 0 எனின் நீர் வழங்கல் திறக்கப்படாது ஈர மணல் 1 அதி கூடிய வெப்பநிலை 1 கைமுறை ஆள் மூடப்பட்ட நிலை 1



ஈரப்பதன் குறைவாகவும் கூடிய வெப்பநிலையும் காணப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது கைமுறை ஆளி திறக்கப்பட்ட நிலையில் உள்ள போது மாதிரம் நீர் வழங்கல் செயற்படுத்தப்பட வேண்டும்


1. மேலே தரப்பட்டுள்ள முறைமையில் உள்ளீடு மற்றும் வருவிளைவுகளிற்கிடையிலான தொடர்பை காட்டும் பின்வரும் அட்டவணையை விடைத்தாளில் பிரதி செய்து நிரப்புக

A	B	C	வருவிளைவு

2. மேலே (1) இல் பெறப்பட்ட வருவிளைவைக்காட்டும் தர்க்கச் சுற்றினை வரைக
3. மேலே தர்க்கச்சுற்றினை வகைக்குறிக்கும் பூலியன் கோவையைத் தருக

3. ஒரு செல்முறைவழிப்படுத்தல் ஆவணம் கீழே காட்டப்பட்டுள்ளது அதனைக் கருத்திற் கொண்டு கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக

DENGUE

D Engue Haemorrhagic Fever is a mosquito-borne viral infection endemic in the tropical and sub-tropical regions. The female *Ae.aegypti* (the most important vector) mosquito is semi-domesticated, preferring to lay its eggs in man-made water containers, resting indoors and feeding in the early morning or late afternoon. 

REPORTED DENGUE CASES (Jan-Feb 2010)

Ceylon	584 434
Ceylon	587 474
Nairobi	128 132
Nairobi	201 155
Mumbai	116 104
Nairobi	2 210
Nairobi	3 875
Nairobi	45 124
Nairobi	3 543
Nairobi	0 16 704
Nairobi	00
Nairobi	2 018
Nairobi	20 078
Nairobi	00
Nairobi	266 284
Nairobi	513
Nairobi	233 187
Nairobi	105 124
Nairobi	208 182
Nairobi	280 124
Nairobi	3 382
Nairobi	6 337
Nairobi	6 235
Nairobi	8 389
Nairobi	81 112
Nairobi	78 122

The figures showed on this chart are the number of Dengue cases in the first two months of the year in Nairobi, Kenya and Ceylon in 2010.


www.dengue.lk

Complications

- **Hepatic failure:** Means failure of the liver.
- **Encephalopathy:** Means damage to the brain causing fits, loss of consciousness and confusion-Myocarditis-Inflammation
- **Disseminated in** transvascular coagulation.
- **Damage to blood vessels and blood cells** causing problematic bleeding and clotting. Dengue can cause death.

1. மேலே A எனக் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பினை வடிவமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள நான்கு கருவிகளைக் குறிப்பிடுக
2. A,B,C,D மற்றும் E ஆகியவற்றினால் காட்டப்பட்டுள்ளவற்றை உருவாக்க அல்லது வடிவமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகளைத் தருக.
3. மேலே தரப்பட்டுள்ள ஆவணமானது மேகக் கணினி எண்ணக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டதெனின் அதன் அருகூலங்கள் 2 ஐக் குறிப்பிடுக

4. 1. முதன்மை நினைவகங்கள் மூன்றினைக் குறிப்பிட்டு, அவற்றின் பிரதான தொழிற்பாடுகளையும் குறிப்பிடுக
2. கணினி துறைகள் அடங்கிய வரிப்படம் ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது A,B,C,D,E மற்றும் F ஆகிய துறைகளின் பெயர்களையும் அவை ஒவ்வொன்றிலும் பொருத்தக்கூடிய சாதனங்கள் ஒவ்வொன்றையும் தருக.
3. இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட கணினி வலையமைப்பு வகையாது?



5. சுயரி ஒரு விடுதி மாணவியாவதுடன் அவள் தனது வரவு செலவு பற்றிய தகவல்களை விரிதாள் ஒன்றில் சேமித்து வந்தாள் கீழே தரப்பட்டள்ளது அவளது இத்தவணைக்கான வரவு செலவுகளைப் பதிந்துள்ள விரிதாள் ஆகும்

சுயரியின் இரண்டாம் தவரணைக்கான வரவு செலவு பதிவு

	A	B	C	D	E	F
1						
2						
3	மாதம்	வரவு	விடுதிக்	போக்குவரத்து	வேறு	மொத்த செலவு
4	மே	ரூ. 7,000.00	ரூ. 5,750.00	ரூ. 750.00	ரூ. 325.00	ரூ. 6,825.00
5	ஜூன்	ரூ. 7,600.00	ரூ. 6,000.00	ரூ. 1,100.00	ரூ. 475.00	ரூ. 7,575.00
6	ஜூலை	ரூ. 7,750.00	ரூ. 6,250.00	ரூ. 1,325.00	ரூ. 400.00	ரூ. 7,975.00
7	தவரணைக்கான மொத்த செலவு					ரூ. 22,375.00
8	ஒரு மாதத்தில் செலவிடப்பட்ட அதிகூடிய பெறுமானம்					ரூ. 7,975.00
9	தவணையில் பெற்றுக் கொண்ட மொத்த தொகை					ரூ. 23,150.00
10	தவணை முடிவில் கையிருப்பு					ரூ. 775.00
11	கையிருப்பணம் பெற்றுக்கொண்ட மொ.தொகையின் சாவீதமாக					3.3%

1. மே மாதத்திற்கான அவளது மொத்த செலவுத் தொகையைக் கணிப்பதற்காக கலம் F4 இல் எழுதவேண்டிய சூத்திரத்தை கலமுகவரிகளை மாத்திரம் பயன்படுத்தி எழுதுக.
 2. இரண்டாம் தவணையில் மாதம் ஒன்றில் செலவிடப்பட்ட அதிகூடிய தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக F8 கலத்தில் உள்ளிட வேண்டிய சார்பு யாது?
 3. இத்தவணைக்கான மொத்த வரவுத்தொகையைப் பொற்றுப்பொள்வதற்காக கலம் F9 இல் எழுத வேண்டிய சூத்திரத்தை சார்பு வடிவில் தருக
 4. கையிருப்புத்தொகையை பெற்றுக்கொண்ட மொத்ததொகையின் சதவீதமாக காட்டுவதற்கு கலம் F11 இல் எழுதவேண்டிய சூத்திரம் யாது?
கையிருப்பணத்தின் சதவீதம்= கையிருப்பு பணம் /மொத்த வரவு *100
6. 1. 8GB கள்ளளவை பிட்களில் குறிப்பிடுக (விடைகளை இரண்டின் அடுக்குகளில் தருக)
 2. 45^{எட்டு} இனை பதினும் எண்ணாக மாற்றுக அனைத்து படிமுறைகளும் காட்டப்பட வேண்டும்
 3. 954 இற்கு சமனான BCD குறிமுறையைத் தருக.
 4. ஒரு பையின் விலை ரூ 425 உம் ஒரு கூடையின் விலை ரூ 250 உம் ஆகும்
 - A) பையொன்றின் விலையை துவித எண் முறைமையில் தருக.
 - B) கூடையொன்றின் விலையை பதினும் எண் முறைமையில் தருக
 - C) பையொன்றையும் கூடையொன்றையும் வாங்குவதற்குத் தேவையான மொத்தப் பணத்தை எண்ம எண் முறைமையில் தருக
7. 1. தற்போது நவீன தொழிநுட்பத்தைப்பயன்படுத்தி உருவாக்கப்பட் ரோபோக்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன மனித தொழிலாளர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதன் அநுகூலங்கள் மூன்று தருக.
 2. ஒளியுருக்கலந்துரையாடல் முறை பயன்படுத்தப்படுகின்றமையால் வியாபார உறுப்பினர்களுக்கு தமது வியாபாரப்பணிகளை எளிதாக்குக்கொள்வதற்கு வசதியாக உள்ளது ஒளியுருக்கலந்துரையாடல் முறை மூலம் வியாபார உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளும் நன்மைகள் இரண்டைக் குறிப்பிடுக
 3. இடைவெளி நிரப்புக
 - ஆனது பிளய்ஸ் பஸ்காலினால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கணித்தல் கருவி ஆகும்
 - உலகின் முதலாவது கணினி செய்நிரலாளராக கருதப்படுகிறார்
 - வரைபடப் பயனர் இடைமுகத்தைக் கொண்ட பணிசெயல் முறைமை பாவிக்கப்பட்டது.
 - பணி செயல் முறைமை என்பது மென்பொருளிற்கு உதாரணமாகும் (பிரயோக, அடா ஓகஸ்டா, லோவ்லேஸ், மார்க் 1, கூட்டற்பொறி, நான்காம் தலைமுறையில், மூன்றாம் தலைமுறையில், முறைமை, மேரி கியூரி, அலன் டியூரிங்)
 4. கட்டளைக்கோட்டு இடைமுகம் கொண்ட பணிசெயல் முறைமைக்கும் வரைபடப்பயனர் இடைமுகம் கொண்ட பணிசெயலல் முறைமைக்கும் உள்ள வேறுபாடொன்றை தருக
 5. பின்வரும் கோப்பு நீட்சிகள் உள்ளடங்கும் கோப்பு வகைகளுடன் சம்பந்தமான மென்பொருள் வகையைக் குறிப்பிடுக
 - a. odt
 - b. xlsx
 - c. pptx
 - d. txt

This document was created with Win2PDF available at <http://www.win2pdf.com>.
The unregistered version of Win2PDF is for evaluation or non-commercial use only.
This page will not be added after purchasing Win2PDF.